



## புரட்டாசி மாதத்தில் வீடு குடிபுகுதல்



- புரட்டாசி மாதத்தில் புதியதாக கட்டிய வீட்டில் கிரஹப்பிரவேசம் செய்து குடிபுகுதல் கூடாது
- ஆவணி மாதத்தில் புதுஇல்ல கிரஹப்பிரவேசம் செய்த பின்னர் புரட்டாசி மாதத்தில் முழுமையாக குடித்தனம் துவக்க குடிபுகுதல் கூடாது. அடுத்து வரும் ஐப்பசியில் குடித்தனம் துவக்குவதே நல்லது.
- வாடகை வீட்டில் இருந்து மற்றொரு வாடகை வீட்டிற்கு குடிபுகுதலுக்கு தடையில்லை.
- சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு செல்லக்கூடாது
- தெலுங்கு பேசுபவர்கள் புரட்டாசி மாத மானைய பட்ச அமாவாசைக்கு பிறகு ஆஸ்வீஜ மாத அடிப்படையில் புதுவீடு குடிபுகுதல் செய்யலாம்.
- பெற்றோர் அல்லது பங்காளி இறந்து ஒருவருடம் ஆகாத நிலையில் மாளயபட்சத்தில் வேறுவீடு குடிபுகுதல் கூடாது.
- மனைவி கர்பமாக இருக்கும் பொழுது வேறுவீடு குடிபுகுதல் கூடாது.
- திருமணம் நடந்து முதல் தனிக்குடித்தனம் புரட்டாசியில் துவக்கக்கூடாது.
- ஏற்கனவே குடித்தனம் செய்த வீட்டிற்கு பழுது பார்த்தல், சீரமைத்தல், கூடுதல் கட்டிடம் கட்டி, சுன்னாம்பு அடித்த பின்னர் மறுகுடியேற்றம் மாளயபட்சத்தில் செய்யக்கூடாது. மாளய அமாவாசைக்கு பின்னர் நன்று.
- தவிர்க முடியாத சூழலில் புதியவீடு கிரஹப்பிரவேசம் செய்ய வேண்டிய நிர்பந்தம் இருப்பின் புதுவீட்டில் ஒரு இரவு, ஒருபகல் முழுவதும் பசுவும், கன்றும் தங்கவைத்து அதற்கு தகந்த உணவை வயிறு நிரம்ப அளித்து கோபூஜை செய்து, அந்த வீட்டில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்தபின்னர் கணபதிஹோமம் செய்து கிரஹப்பிரவேசம் செய்யவும்.
- கண்டிப்பாக அஷ்டம சுத்தியில் தான் பிரவேசம் செய்யவேண்டும்.
- நீண்ட நாளாக நின்று போன கட்டிட பணிகளை புரட்டாசியில் துவக்கவேண்டாம்.
- வீடுகூடுதல் தொடர்பான துவக்கநிலை பணிகளான நகராட்சி அனுமதி, கட்டிட வரைபடம் ஒப்புதல், வங்கி கடன் போன்ற சட்டபூர்வமான பணிகளை மாளயபட்ச அமாவாசைக்கு பின்னர் நல்லநாளில் துவக்கவும்.
- மாளயபட்சத்தில் பத்திரபதிவு செய்யும் நாளில் காலையில் மூதாதையர்களை வழிபட்டு, பசுவிற்கு தானம் செய்து, முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்யவும்.
- மேற்படி சில தகவல்கள் ஆடி, மார்கழி, பங்குனி மாதத்திற்கும் ஏற்புடையதே

வாக்கிய – திருக்கணித முறையில்  
 கர, நந்தன(20011-13) ஆண்டு  
 சுபமுகூர்த்த நாட்கள்  
 கணித்து தரப்படும்

### பாலு சரவண சர்மா

பழைய தாம்பரம் கிராம புரோகிதர்- ஜோதிடர்- பஞ்சாங்க கணணம்  
 எண் 9, 4வது தெரு, கல்யாண் நகர், தாம்பரம்(மே), சென்னை 45, பாரத நாடு.  
 தொலைபேசி: 91 44 2226 1742, 91 98403 69677  
 மின்னஞ்சல்: prohithar@gmail.com இணையம்: www.prohithar.com